





















பங்குனி 2012



ஞாயிறு	திங்கள்	செவ்வாய்	புதன்	வியாழன்	வெள்ளி	சனி
		 Call-A-Service Inc. Harmony Hall <i>Centre for Seniors</i> 2 GOWER ST, ON M4B 1E2 TEL: 416-752 0101 FAX: 416-752-8869 www.call-a-service.com		1 9:00-10:00 யோகாசனம் Senior Tamil's Centre 11:00-12:00 “ உடற்பயிற்சி” Crescent town Club	2 சீனரின் கூட்டம் 	3
4	5 11:00-12:00 “ உடற் பயிற்சி” Crescent town Club சீனரின் மயோங் 	6 9:15 கணணி (பேஸிக்) 10:15 யோகாசனம் 12:30 மதியஉணவு 1:30 கணணி (பேஸிக்) 	7 9:30-10:30 யோகாசனம் 1:30 கணணி (அட்வான்ஸ்) 1:30 எழுத்தாளர் குழு 	8 சர்வதேச மகளிர் தினம் 9:00-10:00 யோகாசனம் Senior Tamil's Centre 11:00-12:00 “ உடற்பயிற்சி” Crescent town Club	9 சீனரின் கூட்டம் 	10
11 நேர மாற்றம்	12 11:00-12:00 “ உடற் பயிற்சி” Crescent town Club சீனரின் மயோங் 	13 9:15 கணணி (பேஸிக்)  10:15 யோகாசனம் 11:30 ஆங்கிலம் 12:30 மதியஉணவு 1:30 கணணி (பேஸிக்)	14 9:30-10:30 யோகாசனம் 1:30 கணணி (அட்வான்ஸ்) 1:30 எழுத்தாளர் குழு 	15 9:00-10:00 யோகாசனம் Senior Tamil's Centre 11:00-12:00 “ உடற்பயிற்சி” Crescent town Club	16 சீனரின் கூட்டம் 	17
18	19 11:00-12:00 “ உடற் பயிற்சி” Crescent town Club சீனரின் மயோங் 	20 9:15 கணணி (பேஸிக்)  10:15 யோகாசனம் 11:30 ஆங்கிலம் 12:30 மதியஉணவு 1:30 கணணி (பேஸிக்)	21 9:30-10:30 யோகாசனம் 1:30 கணணி (அட்வான்ஸ்) 1:30 எழுத்தாளர் குழு 	22 9:00-10:00 யோகாசனம் Senior Tamil's Centre 11:00-12:00 “ உடற்பயிற்சி” Crescent town Club	23 சீனரின் கூட்டம் 	24
25	26 1:00-12:00 “ உடற் பயிற்சி” Crescent town Club சீனரின் மயோங் 	27 9:15 கணணி (பேஸிக்) 10:15 யோகாசனம் 12:30 பிறந்த நாள் மதியஉணவு  1:30 கணணி (பேஸிக்)	28 9:30-10:30 யோகாசனம் 1:30 கணணி (அட்வான்ஸ்) 1:30 எழுத்தாளர் குழு 	29 9:00-10:00 யோகாசனம் Senior Tamil's Centre 11:00-12:00 “ உடற்பயிற்சி” Crescent town Club	30 சீனரின் கூட்டம் 	31